

FINANCIAL STATEMENTS FOR THE PERIOD ENDED 30 JUNE 2022

STATEMENT OF FINANCIAL POSITION AS AT 30 JUNE 2022	BANK LKR	BANK (AUDITED) LKR	GROUP (AUDITED) PKR	
In Rupees Thousand	30/06/2022	31/12/2021	30/06/2022	31/12/2020
Assets				
Cash and cash equivalents	1,607,590	437,136	264,559,692	223,977,669
Balances with central banks	87,190	111,707	176,692,554	151,302,451
Placements with banks	2,793,510	1,204,596	158,180,507	86,688,022
Derivative financial instruments	-	-	8,951,592	4,284,867
Financial assets at amortised cost - Investments	3,121,204	3,135,779	337,642,414	265,146,998
Financial assets at amortised cost - Loans & Advances	3,511,881	2,442,816	1,507,047,097	1,223,510,222
Financial assets measured at fair value through other comprehensive income	3,716,519	5,972,039	1,576,225,204	1,651,631,461
Income Tax Receivable	-	91,365	-	-
Investments in associates and joint ventures	-	-	35,088,360	31,798,363
Property, plant and equipment	284,036	280,803	98,676,342	89,190,210
Goodwill and Intangible assets	-	-	12,630,475	10,412,880
ROU Asset	30,610	37,539	-	-
Deferred tax assets	-	-	-	-
Other assets	273,889	90,025	141,773,908	111,119,675
Total assets	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
Liabilities				
Due to banks	104,675	142,334	-	-
Derivative financial instruments	19,619	22,704	-	-
Due to other customers	7,999,752	5,670,668	3,381,998,398	2,830,371,390
Borrowing	-	1,103,203	436,258,005	544,107,826
Current tax liabilities	71,872	-	7,690,809	7,073,633
Deferred tax liabilities	58,148	58,148	5,082,602	10,387,859
Employee benefit liabilities	41,356	43,969	9,422,452	8,678,703
Subordinated loan	-	-	12,374,000	22,356,000
Other liabilities	149,129	229,367	180,956,077	160,592,160
Total liabilities	8,444,551	7,270,392	4,033,782,343	3,583,567,571
Equity				
Stated capital/Assigned capital	4,938,390	4,938,390	14,668,525	14,668,525
Statutory reserve fund	85,226	85,226	42,159,040	38,063,377
Retained earnings	1,707,876	1,265,705	158,441,418	138,208,223
Other reserves	250,385	244,092	64,375,850	70,003,562
Total shareholders' equity	6,981,877	6,533,413	279,644,833	260,943,687
Non Controlling Interest	-	-	4,040,969	4,551,560
Total equity	6,981,877	6,533,413	283,685,802	265,495,247
Total equity and liabilities	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
Contingent liabilities and commitments	7,495,576	7,677,972	1,380,523,022	998,195,047
Memorandum Information				
Number of Employees	61	60	20,795	20,795
Number of Branches	3	4	1,697	1,697

STATEMENT OF CHANGES IN EQUITY FOR THE PERIOD ENDED 30 JUNE 2022							
BANK	Reserves						Total equity
	Share capital	Assigned capital	Reserve fund	Revaluation reserve	Retained earnings	Other reserves	
Balance as at 01/01/2022 (Opening balance)	-	4,938,390	85,226	211,452	1,265,705	32,640	6,533,413
Total comprehensive income for the year	-	-	-	-	442,171	-	442,171
Profit/(loss) for the year	-	-	-	-	-	6,293	6,293
Other comprehensive income (net of tax)	-	-	-	-	-	-	-
Total comprehensive income for the year	-	-	-	-	442,171	6,293	448,464
Transaction with equity holders, recognised directly in equity							
Share issue/increase of assigned capital	-	-	-	-	-	-	-
Share options exercised	-	-	-	-	-	-	-
Bonus issue	-	-	-	-	-	-	-
Right issue	-	-	-	-	-	-	-
Transfers to reserves during the period	-	-	-	-	-	-	-
Dividend to equity holders	-	-	-	-	-	-	-
profit transferred to head office	-	-	-	-	-	-	-
Profit capitalisation during the year	-	-	-	-	-	-	-
Total transaction with equity holders	-	-	-	-	-	-	-
Balance as at 30/06/2022 (Closing Balance)	-	4,938,390	85,226	211,452	1,707,876	38,933	6,981,877

STATEMENT OF CHANGES IN EQUITY FOR THE PERIOD ENDED 31 DECEMBER 2021									
GROUP (Audited)	Reserves						Total	Non controlling interest	Total equity
	Share capital	Assigned capital	Reserve fund	Revaluation reserve	Retained earnings	Other reserves			
Balance as at 01/01/2021 (Opening balance)	14,668,525	-	38,063,377	27,461,581	138,208,223	42,541,981	260,943,687	4,551,560	265,495,247
Total comprehensive income for the year	-	-	-	-	-	-	-	-	-
Profit/(loss) for the year	-	-	-	-	35,021,853	-	35,021,853	485,020	35,506,873
Other comprehensive income (net of tax)	-	-	-	146,997	208,206	(5,331,737)	(4,976,534)	9,606	(4,966,928)
Total comprehensive income for the year	14,668,525	-	38,063,377	27,608,578	173,438,282	37,210,244	290,989,006	5,046,186	296,035,192
Transaction with equity holders, recognised directly in equity									
Transfers to reserves during the period	-	-	3,840,971	-	(3,840,971)	-	-	-	-
Trasferred from surplus on revaluation of assets - net of tax	-	-	-	-	196,608	(195,114)	1,494	(1,494)	-
Dividend to equity holders	-	-	-	-	(12,101,532)	-	(12,101,532)	-	(12,101,532)
Exchange gain realised on capital reduction in subsidiary under liquidation - net of tax	-	-	-	-	-	(1,369)	(1,369)	-	(1,369)
Exchange gain realised on partial repatriation of branch capital - net of tax	-	-	-	-	-	(246,489)	(246,489)	-	(246,489)
Acquisition of additional interest in subsidiary	-	-	254,692	-	749,031	-	1,003,723	(1,003,723)	-
Total transaction with equity holders	-	-	4,095,663	-	(14,996,864)	(442,972)	(11,344,173)	(1,005,217)	(12,349,390)
Balance as at 31/12/2021(Closing Balance)	14,668,525	-	42,159,040	27,608,578	158,441,418	36,767,272	279,644,833	4,040,969	283,685,802

SELECTED PERFORMANCE INDICATORS (AS PER REGULATORY REPORTING) AS AT 30 JUNE 2022			
Item	Bank - LKR		
	30/06/2022 (Unaudited)	31/12/2021 (Audited)	
Regulatory Capital Adequacy			
Common Equity Tier 1 Rs. '000	4,980,491	6,229,717	
Core Capital (Tier 1 Capital), Rs. '000	4,980,491	6,289,322	
Total Capital Base, Rs. '000	5,063,194	6,279,278	
Regulatory Capital Ratios			
Common Equity Tier 1 Capital (%) , (Minimum Requirement - 7%)	39.36%	106.45%	
Tier 1 Capital Ratio (%) , (Minimum Requirement - 8.5%)	39.36%	106.45%	
Total Capital Ratio (%) , (Minimum Requirement - 12.5%)	40.02%	107.30%	
Leverage Ratio , (Minimum Requirement - 3%)	34%	43%	
Regulatory Liquidity			
Statutory Liquid Assets, Rs. '000			
Domestic Banking unit	8,790,140	8,488,738	
Off-Shore Banking Unit - USD	8,690	17,909	
Statutory Liquid Assets Ratio (%) , (Minimum Requirement - 20%)			
Domestic Banking unit	135%	81%	
Off-Shore Banking Unit	46%	126%	
Total Stock of High Quality Liquidity Assets , Rs.'000	7,540,188	8,611,038	
Liquidity Coverage Ratio (%) , (Minimum Requirement - 100%)			
Ruppee (%)	1040%	3440%	
All Currency (%)	722%	783%	
Net Stable Funding Ratio (%) - (Minimum Requirement - 100%)	205%	240%	
Assets Quality (Quality of Loan Portfolio)			
Gross Non - Performing Advances Ratio (%) (net of interest in suspense)	6.77%	7.54%	
Non - Performing Advances (%) (net of interest in suspense and provision)	1.45%	0.51%	
Profitability			
Interest Margin (%)	6.71%	4.20%	
Return on Assets (before Tax) (%)	7.56%	2.70%	
Return on Equity (%)	13.34%	5.70%	

INCOME STATEMENT FOR THE PERIOD ENDED 30 JUNE 2022	BANK LKR		GROUP (AUDITED) PKR	
In Rupees Thousand	30/06/2022	30/06/2021	31/12/2021	31/12/2020
Interest income	580,114	356,576	262,253,982	271,237,258
Interest expenses	114,141	82,162	130,834,913	141,132,940
Net interest income	465,973	274,414	131,419,049	130,104,318
Fee and commission income	28,049	5,478	25,433,355	18,795,739
Fee and commission expense	770	-	-	-
Net fee and commission income	27,279	5,478	25,433,355	18,795,739
Net gain/ (Loss) from trading	-	-	1,024,384	7,054,874
Net fair value gain/ (Loss) from financial instruments	-	-	-	-
Net gain/(loss) on derecognition of financial assets	-	-	-	-
Other Operating Income (net)	381,223	27,207	9,853,621	4,744,247
Total operating income	381,223	27,207	10,878,005	11,799,121
Impairment for loans and other losses	2,756	(493)	8,087,105	12,219,614
Net operating income	871,719	307,592	159,643,304	148,479,564
Personnel expenses	131,170	122,569	41,580,457	33,639,523
Depreciation and amortisation	11,881	12,699	10,353,966	9,405,619
Other expenses	80,625	47,224	45,680,970	52,403,786
Operating profit/(loss) before value added tax (VAT)	648,042	125,100	62,027,911	53,030,636
Value added tax (VAT) on financial services	122,871	31,425	-	-
Nation Building tax (NBT) on financial services	-	-	-	-
Profit/(loss) before tax	525,171	93,675	62,027,911	53,030,636
Tax expenses	83,000	26,950	26,521,038	22,117,287
Profit/(loss) for the period	442,171	66,725	35,506,873	30,913,349
Profit attributable to:				
Owners of the parent	442,171	66,725	35,021,853	30,892,271
Non-controlling interests	-	-	485,020	21,078
Earnings per share on profit				
Basic earnings per ordinary share	-	-	23.88	21.06
Diluted earnings per ordinary share	-	-	23.88	21.06

STATEMENT OF COMPREHENSIVE INCOME FOR THE PERIOD ENDED 30 JUNE 2022				
In Rupees Thousand	BANK LKR		GROUP (AUDITED) PKR	
	30/06/2022	30.06.2021	31/12/2021	31/12/2020
Profit/(loss) for the period	442,171	66,725	35,506,873	30,913,349
Other Comprehensive income, net of tax	-	-	-	-
Changes in revaluation surplus Actuarial gains and losses on defined benefit plans	-	-	207,054	(148,840)
Gains and losses (arising from translating the financial statements of foreign operation)	-	-	5,550,804	2,449,082
Exchange differences & realization of on translation of foreign currency capital & reserve	21,707	2,005	-	-
Realisation of exchange equalisation of capital	-	-	-	-
Income tax on Other comprehensive Income	-	-	-	-
Share of surplus on revaluation of investments/operating fixed assets of associates	-	-	132,680	6,204,914
Gain/ (Loss) on revaluation of Investments	(15,414)	(831)	(10,857,466)	5,032,330
Deficit on revaluation of fixed assets	-	-	-	-
Other comprehensive income for the period, net of taxes	6,293	1,175	(4,966,928)	13,537,486
Total comprehensive income for the period	448,464	67,900	30,539,945	44,450,835
Attributable to:				
Owners of the parent	448,464	67,900	30,539,945	44,450,835
Non-Controlling interests	-	-	494,626	155,128

STATEMENT OF CASH FLOWS FOR THE PERIOD ENDED 30 JUNE 2022	Bank		Group (Audited)	
Item	2022 LKR	2021 LKR	2021 PKR	2020 PKR
Cash Flow from Operating Activities				
Profit before tax	525,171	294,661	62,027,911	53,030,636
(Gain)/Loss on disposal of Property, plant & equipment	-	(1,084)	(95,639)	(89,080)
Share of profit of associates & joint venture	-	-	(2,585,595)	(2,963,090)
Depreciation & Amortisation	11,881	25,252	11,415,001	10,557,400
Provision for gratuity	3,900	7,633	-	-
Impairment charge for Loans & advances	(2,756)	(26,491)	7,645,044	12,059,829
(Increase)/Decrease in Interest Receivable	(47,283)	(21,972)	-	-
Increase/ (Decrease) in interest payable	6,616	(3,871)	-	-
Increase/(Decrease) in accrued expenses	1,103	12,452	-	-
Impairment charge for Unfunded facilities and Investments	-	-	1,663,398	1,005,352
Gratuity payments made	(6,514)	(6,292)	-	-
Other non cash items	1,132	28,817	4,490,500	1,989,759
Dividend income	-	-	(913,769)	(489,303)
Exchange loss on sub-ordinated loan/goodwill-net	-	-	(491,239)	(185,219)
Reversal against diminution in the value of investments	-	-	(1,258,723)	(309,323)
Workers Welfare Fund	-	-	1,273,226	1,109,730
Operating Profit before changes in Operating Assets & Liabilities	493,250	309,106	83,170,115	75,716,691
(Increase)/Decrease in Operating Assets and Liabilities				
(Increase)/Decrease in Operating Assets	(406,188)	(2,838,541)	(462,055,167)	95,815,460
(Increase)/Decrease in Operating Liabilities	1,150,260	2,187,675	457,546,605	573,029,338
Net Cash from Operating Activities before Income Tax	744,071	(650,866)	(4,508,562)	668,844,798
Income Tax (Paid) / Refunds	(65,059)	(20,000)	(26,199,570)	(14,560,805)
Net Cash from Operating Activities	1,172,263	(361,759)	52,461,983	730,000,684
Cash Flow from Investing Activities				
Dividends Received	-	-	743,582	474,277
Purchase of Property & Equipment	(8,185)	(4,309)	(16,573,306)	(8,747,096)
Proceeds from Sale of Property Plant & Equipment	-	2,177	344,881	251,130
Net cash flows from purchase of financial investments	-	-	59,674,749	(694,609,653)
Net cash flows on business combination	-	-	-	-
Effect of translation of net investment in foreign branches, subsidiaries & associates	-	-	5,465,689	2,372,362
Net investment in associates	-	-	(857,866)	1,584,070
Net Cash from Investing Activities	(8,185)	(2,132)	48,797,729	(698,674,910)
Cash Flow from Financing Activities				
Proceed from issuance of subordinated loans	-	-	-	-
Exchange adjustment on translation of non-controlling interest in subsidiary	-	-	85,115	76,720
Issuance/ (Repayment) of subordinated loan	-	-	(9,982,000)	(4,000)
Payment of Lease Liability against right of use	(15,331)	(19,451)	(6,631,300)	(4,762,581)
Dividend paid	-	-	(10,855,155)	(3,664,234)
	(15,331)	(19,451)	(27,383,340)	(8,354,095)
Net Increase/(Decrease) in Cash and Cash Equivalents	1,148,747	(383,342)	73,876,371	22,971,678
Exchange difference on translation of foreign currency reserves	21,707	1,909	9,212,128	5,147,244
Cash and Cash Equivalents at Beginning of the year	437,136	818,568	422,601,823	403,895,027
Cash and Cash Equivalents at end of the period	1,607,590	437,136	505,690,321	431,813,949

මූල්‍ය තත්වය පිළිබඳ ප්‍රකාශය 2022 ජුනි 30 අවසන් දිනට	බැංකුව ශ්‍රී.ල.රු	බැංකුව (විගණනය කල) ශ්‍රී.ල.රු	සමුහය විගණනය කල ප.රු	
රු දහස් වලින්	30/06/2022	31/12/2021	30/06/2022	31/12/2020
වත්කම්				
මුදල් සහ මුදල් සමානාත්	1,607,590	437,136	264,559,692	223,977,669
මින බැංකු සමාන ඇති වේග	87,190	111,707	176,892,554	151,302,451
බැංකු සමාන ස්ථානය	2,793,510	1,204,596	158,180,507	86,688,022
ග්‍රාහ හෝ අග්‍රාහ මිලින් සාධාරණ අගයට තම් කළ මූල්‍ය වත්කම්	-	-	8,951,592	4,284,867
සුමස්ථය සිරුමේදි මූල්‍ය වත්කම් - ආයෝජන	3,121,204	3,135,779	337,642,414	265,146,998
සුමස්ථය සිරුමේදි මූල්‍ය වත්කම් - ණය හා අත්තිකාරම්	3,511,881	2,442,816	1,507,047,097	1,223,510,222
වෙනත් වස්තූර්ණ ආදායම් මිලින් සාධාරණ අගයට තම් කළ මූල්‍ය වත්කම්	3,716,519	5,972,039	1,576,225,204	1,651,631,461
ආදායම් බිඳ දැමීම	-	91,365	-	-
ආශ්‍රිත සහ බද්ධ ව්‍යාපාර වල ආයෝජන	-	-	35,088,360	31,798,363
පෙළුම, වටිනාක සහ උපකරණ	284,036	280,803	98,676,342	89,190,210
අත්පොත වත්කම් සහ සිරුම්පත	-	-	12,630,475	10,412,880
ROU වත්කම්	30,610	37,539	-	-
විදේශික බදු වත්කම්	-	-	-	-
වෙනත් වත්කම්	273,889	90,025	141,773,908	111,119,675
මුළු වත්කම්	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
වගකීම්				
බැංකුවලට ගෙවිය යුතු	104,675	142,334	-	-
ගනුදෙනුකරුවන්ට ගෙවිය යුතු	19,619	22,704	-	-
වෙනත් ණය හැඩම්	7,999,752	5,670,668	3,381,998,398	2,830,371,390
ප්‍රඋරිතය වදු වගකීම්	-	1,103,203	436,258,005	544,107,826
ප්‍රමුඛ වූ බදු වගකීම්	71,872	-	7,690,809	7,073,633
වෙනත් සැසැටීම්	58,148	58,148	5,082,602	10,387,859
වෙනත් ප්‍රතිලාභ වගකීම්	41,356	43,969	9,422,452	8,678,703
නිළධාරීන්ගේ ණය	-	-	12,374,000	22,356,000
වෙනත් වගකීම්	149,129	229,367	180,956,077	160,592,160
මුළු වගකීම්	8,444,551	7,270,392	4,033,782,343	3,583,567,571
නිමිසම්				
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය/පාරිභා ලද ප්‍රාග්ධනය	4,938,390	4,938,390	14,668,525	14,668,525
ව්‍යවස්ථාපිත සංචිත අරමුදල	85,226	85,226	42,159,040	38,063,377
රඳවා ගත් ඉපයුම්	1,707,876	1,265,705	158,441,418	138,208,223
වෙනත් සංචිත	250,385	244,092	64,375,850	70,003,562
අධිකාරකරුවන්ගේ මුළු නිමිසම්	6,981,877	6,533,413	279,644,833	260,943,687
පාලනයට යටත් නොවන නිමිසම්	-	-	4,040,969	4,551,560
මුළු නිමිසම්	6,981,877	6,533,413	283,685,802	265,495,247
මුළු නිමිසම් සහ වැඩිදීම්	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
ආගමිකාර්ථ වගකීම් සහ බැඳීම්	7,495,576	7,677,972	1,380,523,022	998,195,047
සාමානික තොරතුරු				
වෙබ්සයිට් සංඛ්‍යාව	61	60	20,795	20,795
ගනු බැංකු	3	4	1,697	1,697

සංචිත වෙනස් වීම පිළිබඳ ප්‍රකාශය - 2022 ජුනි 30 දිනෙන් අවසන් කාලවිෂේදය සඳහා							
බැංකුව	සංචිත						මුළු නිමිසම්
	කොටස් ප්‍රාග්ධනය	පැවරුණ ප්‍රාග්ධනය	සංචිත මුදල්	ප්‍රත්‍යාගණය සංචිත	රඳවාගත් ඉපයුම්	වෙනත් සංචිත	
2022.01.01 දිනට ආරම්භක වේගය	-	4,938,390	85,226	211,452	1,265,705	32,640	6,533,413
වර්ගය සඳහා වස්තූර්ණ ආදායම්	-	-	-	-	-	-	-
වර්ගය සඳහා ග්‍රාහය (අග්‍රාහය)	-	-	-	-	442,171	-	442,171
වෙනත් වස්තූර්ණ ආදායම් (උළු බදු)	-	-	-	-	-	6,293	6,293
මුළු වර්ගය සඳහා වස්තූර්ණ ආදායම්	-	-	-	-	442,171	6,293	448,464
නිමිසකරුවන් ගෙවූ සෘජුව සඳහාගත් නිමිසකරුවන් සමඟ සිදුකළ ගනුදෙනු	-	-	-	-	-	-	-
කොටස් නිකුත්වීම / සැවරුණ ප්‍රාග්ධනය වැඩිවීම	-	-	-	-	-	-	-
විකල්ප කොටස් බෙදාහීම	-	-	-	-	-	-	-
ප්‍රසාදිත නිකුත්වීම	-	-	-	-	-	-	-
අධිකාරි නිකුත්වීම	-	-	-	-	-	-	-
වර්ගය තුළ සංචිත තුලට මාරු සිරුම්	-	-	-	-	-	-	-
කොටස් නිමිසකරුවන් අයුු සිරුම්	-	-	-	-	-	-	-
ප්‍රධාන කාර්යාලයට ග්‍රාහය මාරු සිරුම්	-	-	-	-	-	-	-
වර්ගය තුළ ප්‍රාග්ධන ග්‍රාහ	-	-	-	-	-	-	-
කොටස් නිමිසකරුවන් සමඟ මුද්‍ර ගනුදෙනු	-	-	-	-	-	-	-
2022 ජුනි 30 දිනට අවසන් වේගය	-	4,938,390	85,226	211,452	1,707,876	38,933	6,981,877

සංචිත වෙනස් වීම පිළිබඳ ප්‍රකාශය - 2021 දෙසැම්බර් 31 අවසන් වසර සඳහා							
සමුහය (විගණනය කල)	සංචිත						මුළු නිමිසම්
	කොටස් ප්‍රාග්ධනය	පැවරුණ ප්‍රාග්ධනය	සංචිත මුදල්	ප්‍රත්‍යාගණය සංචිත	රඳවාගත් ඉපයුම්	වෙනත් සංචිත	
2021.01.01 දිනට ආරම්භක වේගය	14,668,525	-	38,063,377	27,461,581	138,208,223	42,541,981	260,943,687
වර්ගය සඳහා වස්තූර්ණ ආදායම්	-	-	-	-	-	-	-
වර්ගය සඳහා ග්‍රාහය (අග්‍රාහය)	-	-	-	-	35,021,853	-	35,021,853
වෙනත් වස්තූර්ණ ආදායම් (උළු බදු)	-	-	-	146,997	208,206	(5,331,737)	(4,976,534)
මුළු වර්ගය සඳහා වස්තූර්ණ ආදායම්	14,668,525	-	38,063,377	27,608,578	173,438,282	37,210,244	290,989,006
නිමිසකරුවන් ගෙවූ සෘජුව සඳහාගත් නිමිසකරුවන් සමඟ සිදුකළ ගනුදෙනු	-	-	3,840,971	-	(3,840,971)	-	-
වර්ගය තුළ සංචිත තුලට මාරු සිරුම්	-	-	-	-	196,608	(195,114)	1,494
වත්කම් සැවරුණ ප්‍රාග්ධන ග්‍රාහය මාරු සිරුම් - බදු ඇදීම	-	-	-	-	(12,101,532)	(12,101,532)	(12,101,532)
කොටස් නිමිසකරුවන් අයුු සිරුම්	-	-	-	-	-	-	-
යටපත් ඇති අනුබද්ධිත ප්‍රාග්ධන අයුු සිරුම් මත වර්ගය ග්‍රාහය	-	-	-	-	-	(1,369)	(1,369)
අවසන් සිරුම් යටතේ - බදු ඇදීම	-	-	-	-	-	(1,369)	(1,369)
අනුබද්ධිත ආයතනයක වලින් වලංගු වූ වත්කම් ආදාය සංරචම	-	-	-	-	-	-	-
අත්පත් සිරුම් යටතේ	-	-	-	-	-	(246,489)	(246,489)
බැංකු ගනු බැහැ වස්තූර්ණගේ ලද වර්ගය පාරිභානය	-	254,692	-	749,031	1,003,723	(1,003,723)	-
කොටස් නිමිසකරුවන් සමඟ මුද්‍ර ගනුදෙනු	-	4,095,663	-	(14,996,864)	(442,972)	(11,344,173)	(1,005,217)
2021.12.31 දිනට අවසන් වේගය	14,668,525	-	42,159,040	27,608,578	158,441,418	36,767,272	279,644,833

තෝරාගත් කාර්ය සාධක දර්ශකය (පාලක වාර්ථා අනුව) - 2022 ජුනි 30 දිනට			
අයිතම	බැංකුව - ශ්‍රී. රු.		
	30/06/2022 (විගණනය නොකළ)	31/12/2021 (විගණනය කල)	
ප්‍රමාණවත් නිකාය ප්‍රාග්ධනය			
ප්‍රථම පෙළ පොදු ප්‍රාග්ධනය	4,980,491	6,229,717	
මුලික ප්‍රාග්ධනය (පළමු පෙළ ප්‍රාග්ධනය) රු 000	4,980,491	6,289,322	
මුළු ප්‍රාග්ධනය රු 000	5,063,194	6,279,278	
නිකායික ප්‍රාග්ධන අනුපාතය			
සාමාන්‍ය කොටස් ප්‍රාග්ධනය % අනුපාතය ලෙස (අවම අවශ්‍යතාවය 7%)	39.36%	106.45%	
පළමු පෙළ ප්‍රාග්ධනය % අනුපාතය ලෙස (අවම අවශ්‍යතාවය 8.5%)	39.36%	106.45%	
මුළු ප්‍රාග්ධනය % අනුපාතය ලෙස (අවම අවශ්‍යතාවය 12.12.5%)	40.02%	107.30%	
ණය අනුපාතය (අවම අවශ්‍යතාවය 3%)	34%	43%	
නිකායික ද්‍රවශීලතාව			
ව්‍යවස්ථාපිත ද්‍රවශීල වත්කම් රු 000			
දේශීය බැංකු ඒකකය			
අත්පෙරවන බැංකු ඒකකය - ඇ.ඩො.	8,790,140	8,488,738	
ව්‍යවස්ථාපිත ද්‍රවශීල වත්කම් අනුපාතය % (අවම අවශ්‍යතාවය 20%)	8,690	17,909	
දේශීය බැංකු ඒකකය			
අත්පෙරවන බැංකු ඒකකය	135%	81%	
උසස් තත්වයේ ද්‍රවශීලතා වත්කම් වල මුළු වනභූව			
ආරක්ෂක ද්‍රවශීලතා අනුපාතය (අවම අවශ්‍යතාවය 100%)	7,540,188	8,611,038	
රැකියාව (%)			
සියලු මුදල් (%)	1040%	3440%	
ඇදුම් ස්ථාවර අරමුදල් අනුපාතය (අවම අවශ්‍යතාවය 100%)	722%	783%	
වත්කම්වල ගුණාත්මකභාවය (ණය සෘණී වර්ගකර්ම)	205%	240%	
උළු අයුු අත්තිකාරම් අනුපාතය (%) (පොළී රහිත)			
අයුු අත්තිකාරම් අනුපාතය (%) (පොළී රහිත සහ සැසැටීම්)	6.77%	7.54%	
ගාහදායීත්වය	1.45%	0.51%	
පොළී ආත්තිකය %	6.71%	4.20%	
වත්කම් වලින් අදායම් (පෙර අයවිදා) %	7.56%	2.70%	
නිමිසම් මත ප්‍රතිලාභ %	13.34%	5.70%	

ආදායම් ප්‍රකාශය 2022 ජුනි 30 දිනෙන් අවසන් කාලවිෂේදය සඳහා	බැංකුව ශ්‍රී.ල.රු		සමුහය විගණනය කල ප.රු	
රු දහස් වලින්	30/06/2022	30/06/2021	31/12/2021	31/12/2020
පොළී ආදායම්	580,114	356,576	262,253,962	271,237,258
පොළී වැදගුම්	114,141	82,162	130,834,913	141,132,940
ඇදුම් පොළී ආදායම්	465,973	274,414	131,419,049	130,104,318
ගාස්තු සහ සොමිත් ආදායම්	28,049	5,478	25,433,355	18,795,739
ගාස්තු සහ සොමිත් වැදගුම්	770	-	-	-
ඇදුම් ගාස්තු සහ සොමිත් දැඩිම	27,279	5,478	25,433,355	18,795,739
විනිශ්චයිත ලද ඇදුම් ග්‍රාහ (අග්‍රාහ)	-	-	1,024,384	7,054,874
වෙළඳපොළේ මූල්‍ය දේශිකා පත්තිරණයේ	-	-	-	-
ලද ඇදුම් ග්‍රාහ (අග්‍රාහ)	-	-	-	-
මුළු අනෙකුත් මෙහෙයුම් ආදායම්	381,223	27,207	9,853,621	4,744,247
මුළු මෙහෙයුම් ආදායම් (උළු)	381,223	27,207	10,878,005	11,799,121
ණය ගනුම් සහ වෙනත් අග්‍රාහකයන්	2,756	(493)	8,087,105	12,219,614
මුළු මෙහෙයුම් ආදායම්	871,719	307,592	159,643,304	148,479,564
ප්‍රතිලාභ වැදගුම්	131,170	122,569	41,580,457	33,639,523
ස්පොන්සර් සහ සුමස්ථයවම්	11,881	12,699	10,353,966	9,405,619
අනෙකුත් වැදගුම්	80,625	47,224	45,680,970	52,403,786
විකුල සහ අනෙකුත් මත බද්ධ පෙර මෙහෙයුම් ග්‍රාහය/අග්‍රාහය	648,042	125,100	62,027,911	53,030,636
මුල්‍ය සේවා මත වනතු කළ අගය මත බදු	122,871	31,425	-	-
මුල්‍ය සේවා මත පාරිභා ගොනුගැනීමේ බදු (NTB)	-	-	-	-
බද්ධව පෙර ග්‍රාහය/අග්‍රාහය	525,171	93,675	62,027,911	53,030,636
බදු වැදගුම්	83,000	26,950	26,521,038	22,117,287
කාලවිකුලයට අදාළ ග්‍රාහය/අග්‍රාහය	442,171	66,725	35,506,873	30,913,349
ග්‍රාහය වෙදි සහ ආකාරය :				
පාලනයට යටත් නොවන නිමිසම්	442,171	66,725	35,021,853	30,892,271
පාලනයට යටත් නොවන නිමිසම්	-	-	485,020	21,078
කොටස් වලින් ලද ආදායම්	-	-	-	-
පොදු කොටස් වලින් ලද මුලික ඉපයුම්	-	-	23.88	21.06
පොදු කොටස් වලින් ලද මුළු ඉපයුම්	-	-	23.88	21.06

2022 ජුනි 30 දිනෙන් අවසන් කාලවිෂේදය සඳහා වස්තූර්ණ ආදායම් ප්‍රකාශය				
රු දහස් වලින්	බැංකුව ශ්‍රී.ල.රු		සමුහය විගණනය කල ප.රු	
	30/06/2022	30/06/2021	31/12/2021	31/12/2020
කාලවිකුලයට අදාළ ග්‍රාහය / අග්‍රාහය	442,171	66,725	35,506,873	30,913

30.06.2022 காலத்திற்கான நிதியியல் நிலைமைக் கூற்று	வங்கி ரூபா.	வங்கி (கணக்காய்வுக்குட்பட்டது) ரூபா.	குழு (கணக்காய்வுக்குட்பட்டது) பாக். ரூபா.	
ரூபாய் ஆயிரங்களில்	30/06/2022	31/12/2021	30/06/2022	31/12/2020
சொத்துக்கள்				
கையிலுள்ள காசு மற்றும் காசுக்கிடையாளவை	1,607,590	437,136	264,559,692	223,977,669
மத்திய வங்கியுடனான மீதி	87,190	111,707	176,692,554	151,302,451
வங்கிகளிலுள்ள இருப்புக்கள்	2,793,510	1,204,596	158,180,507	86,688,022
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	8,951,592	4,284,867
மானிய விலையில் நிதிச் சொத்துக்கள் - முதலீடுகள்	3,121,204	3,135,779	337,642,414	265,146,998
மானிய விலையில் நிதிச் சொத்துக்கள் - கடன் மற்றும் ஸ்தம்பணங்கள்	3,511,881	2,442,816	1,507,047,097	1,223,510,222
ஏனைய வீராவள வரமானம் மூலம் தீர்ப்பாளை மதிப்பில் கணக்கிட்டப் நிதிச் சொத்துக்கள்	3,716,519	5,972,039	1,576,225,204	1,651,631,461
பெறக்கூடிய வருமான வரி	-	91,365	-	-
துணை மற்றும் இணை நிறுவனங்களின் முதலீடு	-	-	35,088,360	31,798,363
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள்	284,036	280,803	98,676,342	89,190,210
நன்மதிப்பு மற்றும் அருவச்சொத்துக்கள்	-	-	12,630,475	10,412,860
ROU சொத்து	30,610	37,539	-	-
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	-	-	-	-
ஏனைய சொத்துக்கள்	273,889	90,025	141,773,908	111,119,675
மொத்த சொத்துக்கள்	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
பொறுப்புக்கள்				
வங்கிக்கு செலுத்த வேண்டியவை	104,675	142,334	-	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19,619	22,704	-	-
வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	7,999,752	5,670,668	3,381,998,398	2,830,371,390
கடன்பாடுகள்	-	1,103,203	436,258,005	544,107,826
நடப்பு வரி பொறுப்புக்கள்	71,872	-	7,690,809	7,073,633
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்	58,148	58,148	5,082,602	10,387,859
ஊழியர் நலன் பொறுப்புக்கள்	41,356	43,969	9,422,452	8,678,703
தாழ்த்தப்பட்டகடன்பாடுகள்	-	-	12,374,000	22,356,000
ஏனைய பொறுப்புக்கள்	149,129	229,367	180,956,077	160,592,160
மொத்த பொறுப்புக்கள்	8,444,551	7,270,392	4,033,782,343	3,583,567,571
பங்கு மூலதனம்				
கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	4,938,390	4,938,390	14,668,525	14,668,525
நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	85,226	85,226	42,159,040	38,063,377
பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	1,707,876	1,265,705	158,441,418	138,208,223
ஏனைய ஒதுக்கங்கள்	250,385	244,092	64,375,850	70,003,562
பங்குதாரர்களுக்கான மொத்த பங்கு மூலதனம்	6,981,877	6,533,413	279,644,833	260,943,687
கட்டுப்படுத்தாத வட்டி	-	-	4,040,969	4,551,560
மொத்த பங்கு மூலதனம்	6,981,877	6,533,413	283,685,802	265,495,247
மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	15,426,428	13,803,805	4,317,468,145	3,849,062,818
எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடன்பாடுகள்	7,495,576	7,677,972	1,380,523,022	998,195,047
விலுஞ்பான தகவல்கள்				
ஊழியர்களின் எண்ணிக்கை	61	60	20,795	20,795
கிளைகளின் எண்ணிக்கை	3	4	1,697	1,697

30.06.2022 முடிவடைந்த காலத்திற்கான பங்கு மாற்றங்களின் அறிக்கை						
வங்கி	ஒதுக்கங்கள்					மொத்தப் பங்கு மூலதனம்
	சாதாரண பங்குகள்	மூலதன ஒதுக்கம்	ஒதுக்கு நிதியம்	மீள் மதிப்பீட்டு ஒதுக்கம்	பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	ஏனைய ஒதுக்குகள்
01/01/2022 அன்று மீதி (ஆரம்ப மீதி)	-	4,938,390	85,226	211,452	1,265,705	32,640
காலப்பகுதிக்கான அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம்	-	-	-	-	-	-
காலப்பகுதிக்கான இலாபம்/(நட்டம்)	-	-	-	-	442,171	-
ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம் (தேறிய வரி)	-	-	-	-	-	6,293
ஆண்டிற்கான அனைத்தையுமுள்ளடக்கிய மொத்த வருமானம்	-	-	-	-	442,171	6,293
பங்கு மூலதனம் வைத்திருப்பவர்களுடன், தேரடியாக அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம்	-	-	-	-	-	-
மூலதன ஒதுக்கீட்டின்மீது பங்கு வரம்புகள்/அதிகரிப்பு	-	-	-	-	-	-
பங்கு தேர்வுகள்	-	-	-	-	-	-
ஊதியம் வழங்கல்	-	-	-	-	-	-
உரிமை வழங்கல்	-	-	-	-	-	-
காலப்பகுதியில் ஒதுக்கீட்டு மாற்றியது	-	-	-	-	-	-
பங்கு வைத்திருப்போருக்கு பங்கிவரம்	-	-	-	-	-	-
தலைமை அலுவலகத்திற்கு இலாபம் மாற்றியது	-	-	-	-	-	-
காலப்பகுதிக்குள் இலாபம் மூலதனமாக்குதல்	-	-	-	-	-	-
பங்கு வைத்திருப்பவர்களுடன் மொத்த வனிக நடவடிக்கை	-	-	-	-	-	-
30/06/22அன்று மீதி (இறுதி மீதி)	-	4,938,390	85,226	211,452	1,707,876	38,933

31.12.2021 முடிவடைந்த ஆண்டிற்கான பங்கு மாற்றங்களின் அறிக்கை						
குழு (கணக்காய்வுக்குட்பட்டது)	ஒதுக்கங்கள்					மொத்தப் பங்கு மூலதனம்
	சாதாரண பங்குகள்	மூலதன ஒதுக்கம்	ஒதுக்கு நிதியம்	மீள் மதிப்பீட்டு ஒதுக்கம்	பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	ஏனைய ஒதுக்குகள்
01/01/21 அன்று மீதி (ஆரம்ப மீதி)	14,668,525	-	38,063,377	27,461,581	138,208,223	42,541,981
காலப்பகுதிக்கான அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம்	-	-	-	-	-	-
வருடத்திற்கான இலாபம்/(நட்டம்)	-	-	-	-	35,021,853	-
ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம் (தேறிய வரி)	-	-	-	146,997	208,206	-
வருடத்திற்கான அனைத்தையுமுள்ளடக்கிய மொத்த வருமானம்	14,668,525	-	38,063,377	27,608,578	173,438,282	37,210,244
பங்கு மூலதனம் வைத்திருப்பவர்களுடன், தேரடியாக அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம்	-	-	-	-	-	-
தலைமை அலுவலகத்திற்கு இலாபம் மாற்றியது	-	-	-	-	-	-
காலப்பகுதிக்குள் இலாபம் மூலதனமாக்குதல்	-	-	-	-	-	-
பங்கு வைத்திருப்பவர்களுடன் மொத்த வனிக நடவடிக்கை	-	-	-	-	-	-
31/12/2021அன்று மீதி (இறுதி மீதி)	14,668,525	-	42,159,040	27,608,578	158,441,418	36,767,272

30.06.2022 இல் உள்ளபடி தெறிவு செய்யப்பட்ட செயல்திறன் குறிக்காட்டிகள் (ஒழுங்குபடுத்தல் அறிக்கையின் படி)			
விபரம்	வங்கி - ரூபா.		(கணக்காய்வுக்குட்பட்டது)
	30/06/2022 (கணக்காய்வுக்குட்பட்டது)	31/12/2021 (கணக்காய்வுக்குட்பட்டது)	
போதுமான ஒழுங்குமுறை மூலதனம்			
பொது மூலதனம் அடுக்கு 1 ரூ.'000	4,980,491	6,229,717	
அடிப்படை மூலதனம் (அடுக்கு 1 மூலதனம்), ரூ.'000	4,980,491	6,289,322	
மொத்த மூலதன அடித்தளம், ரூ. '000	5,063,194	6,279,278	
போதுமான ஒழுங்குமுறை மூலதனம்			
பொது மூலதனப்பங்கு அடுக்கு 1 மூலதனம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 7%)	39.36%	106.45%	
அடுக்கு 1 மூலதனம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 8.5%)	39.36%	106.45%	
மொத்த மூலதனம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 12.5%)	40.02%	107.30%	
அந்நிய முதலீட்டு விகிதம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 3%)	34%	43%	
ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை			
நியதிச்சட்ட திரவச் சொத்துக்கள் ரூ.'000	-	-	
உள்நாட்டு வங்கியியல் அலகு	8,790,140	8,488,738	
கணகடந்த வங்கியியல் அலகு - USD	8,690	17,909	
நியதிச்சட்ட திரவச் சொத்துக்கள் விகிதம், % (குறைந்தபட்சத் தேவை, 20%)			
உள்நாட்டு வங்கியியல் அலகு	135%	81%	
கணகடந்த வங்கியியல் அலகு	46%	126%	
உயர்ந்ததாத் திரவச் சொத்தின் மோத்த பங்கு ரூ.'000	7,540,188	8,611,038	
திரவச் சொத்தின் எல்லை விகிதம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 100%)	-	-	
ரூபாய், %	1040%	3440%	
அனைத்து நாளையங்கள், %	722%	783%	
நிகர நிலையான நிதி விகிதம் % (குறைந்தபட்சத் தேவைப்பாடு, 100%)	205%	240%	
சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்படியியல் தரம்)			
திரண்ட செயற்பாடக் கடன்களின் விகிதம், % (இடைநிறுத்தி வைக்கப்பட்ட வட்டி நிங்கலாக)	6.77%	7.54%	
தேறிய செயற்பாடக் கடன்களின் விகிதம், % (இடைநிறுத்திவைக்கப்பட்ட வட்டி மற்றும் ஒதுக்கம் நிங்கலாக)	1.45%	0.51%	
இலாபத்தன்மை			
வட்டி இலாபம், %	6.71%	4.20%	
சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய), %	7.56%	2.70%	
பங்கு மூலதனத்திலிருந்தான வருவாய், %	13.34%	5.70%	

30.06.2022 முடிவடைந்த காலத்திற்கான வருமானக்கூற்று	வங்கி ரூபா.	குழு (கணக்காய்வுக்குட்பட்டது) பாக். ரூபா.	
ரூபாய் ஆயிரங்களில்	30/06/2022	30/06/2021	31/12/2021
வட்டி வருமானம்	580,114	356,576	262,253,982
வட்டிச் செலவினங்கள்	114,141	82,162	130,834,913
தேறிய வட்டி வருமானம்	465,973	274,414	131,419,049
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	28,049	5,478	25,433,355
கட்டணம் மற்றும் தரகு செலவினம்	770	-	-
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	27,279	5,478	25,433,355
வர்த்தகத்தின் மூலம் தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	1,024,384
நிதியியல் சாதனங்களின் தேறிய நியாய மதிப்பீட்டு இலாபம்/(நட்டம்)	-	-	-
அங்கீகரிக்கப்படாத நிதிச் சொத்துக்களின் மீது தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறிய)	381,223	27,207	9,853,621
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	381,223	27,207	10,878,005
சேதத்தின் மூலம் கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்கள்	2,756	(493)	8,087,105
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	871,719	307,592	159,643,304
தனிப்பட்ட செலவினங்கள்	131,170	122,569	41,580,457
பெறுமானத் தேர்வு மற்றும் கடன் தீர்ப்பளவு	11,881	12,699	10,353,966
ஏனைய செலவினங்கள்	80,625	47,224	45,680,970
பெறுமதிக்கப்பட்ட வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்/(நட்டம்)	648,042	125,100	62,027,911
நிதியியல் பணிகள் மீதான பெறுமதிக்கட்டப்பட்ட வரி (VAT)	122,871	31,425	-
நிதியியல் பணிகள் மீதான தேசிய கட்டிட வரி (NBT)	-	-	-
வரிக்குமுன் இலாபம்/(நட்டம்)	525,171	93,675	62,027,911
வரிச் செலவினங்கள்	83,000	26,950	26,521,038
காலப்பகுதிக்கான இலாபம்/(நட்டம்)	442,171	66,725	35,506,873
பகிர்ந்தளிக்கத்தக்க இலாபம்:			
தலைமைக் கம்பனிவின் உரிமையாளர்களுக்கு	442,171	66,725	35,021,853
கட்டுப்படுத்தாத வட்டிகள்	-	-	485,020
இலாபத்தின் மீதான பங்கு இலாபம்	-	-	-
சாதாரண பங்கிற்கான அடிப்பட இலாபம்	-	-	23.88
சாதாரண பங்கு நீர்த்த வருவாய்	-	-	23.88

30.06.2022 முடிவடைந்த காலத்திற்கான சீராக்கப்பட்ட வருமானக்கூற்று				
ரூபாய் ஆயிரங்களில்	வங்கி ரூபா.		குழு (கணக்காய்வுக்குட்பட்டது) பாக். ரூபா.	
	30/06/2022	30.06.2021	31/12/2021	31/12/2020
காலப்பகுதிக்கான இலாபம்/(நட்டம்)	442,171	66,725	35,506,873	30,913,349
ஏனைய விரிவான வருமானம், தேறிய வட்டி	-	-	-	-
வரையறுக்கப்பட்ட நலன் திட்டத்திற்கான காப்புறுதி கணிப்பீட்டின் இலாபம் மற்றும் நட்டம்	-	-	207,054	(148,840)
இலாபம் மற்றும் நட்டம் (மேளிநாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி அறிக்கைகளில் எழும் மொழியென்பு)	-	-	5,550,804	2,449,082
மேளிநாட்டு நாளைய மூலதனம் மற்றும் ஒதுக்கீடுக்கான மொழியென்பு பரிமாற்று வித்தியாசங்கள்	21,707	2,005	-	-
மூலதனத்தின் பரிமாற்று சமன்பாட்டின் உணர்நதல்	-	-	-	-
வருமான வரி கூறுகள் தொடர்பான ஏனைய விரிவான வருமானம்	-	-	-	-
முடிவோடு முடிந்தபீட்டின் மீது உபரி பங்கு இணைக் கம்பனிகளின் இயங்கும் நிலையான சொத்துக்கள்	-	-	132,680	6,204,914
சொத்துக்கள் மறுமதிப்பீட்டின் மீது இலாபம்/(நட்டம்)	(15,414)	(831)	(10,857,466)	5,032,330
நிலையான சொத்துக்களின் மறுமதிப்பீட்டில் பற்றாக்குறை	-	-	-	-
காலப்பகுதிக்கான தேறிய வரி நிங்கலான ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம்	6,293	1,175	(4,966,928)	13,537,486
வருடத்திற்கான மொத்த விரிவான வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டது.	448,464	67,900	30,539,945	44,450,835
பகிர்ந்தளிக்கப்படுவதற்கு:				
தலைமைக் கம்பனிவின் உரிமையாளர்களுக்கு	448,464	67,900	30,539,945	44,450,835
கட்டுப்பாட்டு வட்டி	-	-	494,626	155,128

30.06.2022 முடிவடைந்த காலத்திற்கான காசு காய்ச்சல் கூற்று	வங்கி		குழு (கணக்காய்வுக்குட்பட்டது)	
விபரம்	2022 ரூபா.	2021 ரூபா.	2021 பாக். ரூபா.	2020 பாக். ரூபா.
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்கள்				
வட்டிக்கு முன் இலாபம்	525,171	294,661	62,027,911	53,030,636
சொத்து, ஆலை மற்றும் உபகரண சேத்துத்தக்கான (இலாபம்)/நட்டம்	-	(1,084)	(95,639)	(89,080)
துணை மற்றும் கட்டு நிறுவனங்களின் பங்கிவரம்	-	-	(2,585,595)	(2,963,090)
தேய்மானம் மற்றும் கடன் தீர்ப்பளவு	11,881	25,252	11,415,001	10,557,400
நன்கொடை வழங்கல்	3,900	7,633	-	-
கட்டணம் மற்றும் தரகு சேத்துக் கட்டணம்	(2,756)	(26,491)	7,645,044	12,059,829
வட்டி பெறுகை அதிகரிப்பு/(குறைப்பு)	(47,283)	(21,972)	-	-
செலுத்திய வட்டி அதிகரிப்பு/(குறைப்பு)	6,616	(3,871)	-	-
சேர்ந்த செலவு அதிகரிப்பு/(குறைப்பு)	1,103	12,452	-	-
நிதிராரத வசதிகள் மற்றும் முதலீடுகளுக்கான குறைப்பாடு கட்டணம்	-	-	1,663,398	1,005,352
நன்கொடை கொடுப்பணவு செலுத்தியது	(6,514)	(6,292)	-	-
ஏனைய பணமல்லாதவை	1,132	28,817	4,490,500	1,989,759
பெற்ற பங்கிவரம்	-	-	(913,769)	(489,303)
தேறிய துணை கடன்/நன்மதிப்புக்கான செலாவணி இழப்பு	-	-	(491,239)	(185,219)
முதலீட்டின் மூலம் மதிப்பின் ரத்து செய்வதற்கெதிரா குறைப்பு	-	-	(1,258,723)	(309,323)
தொழிலாளர் நலநிதி	-	-	1,273,226	1,109,730
தொழிற்பாட்டுச் சொத்துக்கள், பொறுப்புக்களின் மாற்றத்திற்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	493,250	309,106	83,170,115	75,716,691
தொழிற்பாட்டுச் சொத்து/பொறுப்புக்களின் அதிகரிப்பு /குறைப்பு				
தொழிற்பாட்டுச் சொத்து அதிகரிப்பு/(குறைப்பு)	(406,188)	(2,838,541)	(462,055,167)	95,815,460
தொழிற்பாட்டுச் பொறுப்புக்களின் அதிகரிப்பு /குறைப்பு	1,150,260	2,187,675	457,546,605	573,029,338
வருமானவரிக்கு முன்னரான தொழிற்பாட்டு நடவடிக்கை மூலம் தேறிய காசு	744,071	(650,866)	(4,509,562)	668,844,798
(செலுத்திய)/திரும்பிய வருமான வரி	(65,059)	(20,000)	(26,199,570)	(14,560,805)
தொழிற்பாட்டு நடவடிக்கை மூலம் தேறிய காசு	1,172,263	(361,759)	52,461,983	730,000,686